

# என்னையே எனக்குப்

## பிழக்கறலை!

தியர் டாக்டர்,

‘எனக்கு மட்டும் ஏன் எல்லாமே தவறாகவே நடக்கிறது?’

சமீப காலமாக என்னை இந்தக் கேள்வி தூர்த்திக் கொண்டிருக்கிறது. வாழ்க்கைபில் எல்லோருக்கும் சோகங்களும் துக்கங்களும் வரும்தான். என் விஷயத்திலோ சோகம் மட்டுமே வாழ்க்கையாகிப் போனது, பெண் பிறவியையே வெறுத்து, நொந்து போய் இந்தக் கடித்ததை எழுதுகிறேன்.

அப்பாவின் நண்பரும், பக்கத்து வீட்டு இளைஞன் ஒருவனும் என்னுடைய 6 வயதில் இருந்தே என்னை உடல்ரீதியாகவும் மனரீதியாவும் துன்புறுத்தியிருக்கிறார்கள். என்னுடைய 12வது வயது வரை அது தொடர்ந்தது.

அந்த வயதில் அது தவறு எனத் தெரிந்தாலும், வெளியே யாரிடமும் சொல்ல முடியாத நிலை. வெளியே சொன்னால் கொன்று விடுவேன் என்கிற மிரட்டலுக்குப் பயந்து, இருவருக்கும் மாறி மாறி பணிந்து கொண்டிருந்தேன்.

நினைவு தெரிந்த நாள் வரை குற்ற உணர்ச்சியிலேயே கழிந்தது என் வாழ்க்கை. குழந்தைப்பறுவும் என்பதே, எனக்குக் கிடைக்க வில்லை என்றுதான் சொல்ல வேண்டும்.

இந்த நிலையில் கல்லூரியில் படித்த போது, சக மாணவனுடன் எனக்குக் காதல் பிறந்தது. நம்பிக்கையுடன் பழகினேன். அவன்தான் வாழ்க்கை என்கிற நம்பிக்கைபில், எனக்கு நடந்த எல்லாவற்றையும் சொன்னேன். ஆறு தல் சொல்கிற மாதிரி நடித்து, அவனும் என்னை ஏமாற்றினான். அமுதேன்... கதறினேன்... ‘இதென்ன உனக்குப் புதுசா? நரன் பத்தோடு ஒன்னு தானே...’ என வார்த்தை களில் வைத்ததான்.



ஒரு வழியாக படிப்பை முடித்துவிட்டு, ஒரு வேலையில் சேர்ந்தேன். அங்கேயும் ஒருவன் தானாக வந்தான். அன்பு பாராட்டினான். காதலிப்ப தாகச் சொன்னான். அவனிடமும் நடந்த கதை எல்லாம் சொன்னேன். என்னைப் பற்றி, கடந்த காலம் பற்றி எல்லாம் தெரிந்தும், நிஜமாகவே என்னை நேசிப்பதாகச் சொன்னான். அவர்கள் வீட்டிலும் எங்கள் காதல் தெரிந்து சம்மதமும் சொன்னார்கள். கல்யாணம் செய்து வைப்பதாகச் சொன்னார்கள். அந்த நம்பிக்கையில் அவனிடமும் என்னை இழந்தேன்.

ஒருநாள் எனக்கும் அவனுக்குமான வாக்குவாதத்தின் போது, என்னை நடத்தை கெட்டவள் என்று சொன்னான். சொல்லிவிட்டு, அதற்கு வருத்தப்பட்டது, மனினிப்பு கேட்டது, பிறகு நாங்கள் சமாதானமானதெல்லாம் வேறு கதை. ஆனாலும், அந்த வார்த்தையைக் கேட்ட பிறகு என்னால் அவனுடன் முன்பு போல இயல்பாக இருக்க முடியவில்லை. தொடர்ந்து எங்களுக்குள் அடிக்கடி சண்டை வந்தது. இப்போது அடிக்கடி எனக்குள் தற்கொலை எண்ணம் தலைதூக்குகிறது. மன பாரங்களை யாரிடமும் பகிர்ந்து கொள்ள முடியாமல் புழுங்குகிறேன். அவன் சொன்ன பிறகு என்னையே எனக்குப் பிடிக்கவில்லை. இவனும் நிச்சயம் என்னை ஏமாற்றுவான் என்கிறது உள்ளனது. இன்னொரு முறை, இன்னொரு வணை நம்பி ஏமாற எனக்கு

மனதிலும் உடம்பிலும் தெம் பில்லை. நான் என்ன செய்ய?

- பெயர், ஊர் வெளியிட  
விரும்பாத வாசகி.

### அன்புச் சகோதரி,

குழந்தைப் பருவத்தில் உடல் நீதியான வன்முறைகளை (அடி உதை வாங்குவது, பாலியல் தொந்தரவு) சந்திக்கிறவர்கள் பெரியவர்கள் ஆனதும் தன்னம்பிக்கையே இல்லாதவர்களாக இருப்பது இயல்பு. நடந்ததை நினைத்து தனக்குள்ளேயே ஒரு குற்ற உணர்வையும், யாருக்கும் உபயோகமற்றவர் எனகிற என்னைத்தையும் வளர்த்துக் கொண்டிருப்பார்கள். உங்கள் விஷயத்திலும் அப்படித்தான்.

இப்போதைக்கு நீங்கள் மிகவும் உணர்ச்சிவசப்பட்ட நிலையில் இருக்கிறீர்கள். முதலில் உங்களைப் பற்றி நீங்களே சுயமாக ஆராய வேண்டும். அதன் பிறகுதான் உங்களுக்குள் பாசிட்டிவான் என்னைங்களைத் துளிர்விடச் செய்ய முடியும். தன்னம்பிக்கை குறைவான உங்களைப் போன்றோர், தமிழைப் பற்றிய சுய மதிப்பீடில் உறுதியாக இருப்பார்கள். முதல் வேலையாக அந்த எண்ணைத்தைத் தூக்கி ஏறிந்து விட்டு, உங்கள் பலங்களையும் பல விளங்களையும் பட்டியல் போடுங்கள். பலங்களின்

உறவுச்சீக்கவுக்கு  
ஆலோசனை  
சொல்கிறார்  
மனநல மருத்துவர்  
**கவுதும் தாஸ்**



மூலம், பல வீனங்களை வெல்லப் பாருங்கள்.

குழந்தைப் பருவத்தில் நடந்த அத்துமீறல்களுக்கு நீங்கள் எந்த வகையிலும் பொறுப்பாக முடியாது. எனவே, அதையே நினைத்து கூனிக் குறுகிப் போக வேண்டாம். உங்கள் மனசாட்சியைத் தவிர வேறு யாருக்கும் நடந்து முடிந்தவற்றில் உறுத்தலோ, குற்ற உணர்வோ இல்லை.

சுயபச்சாதாபத்தில் உருகுவதை நிறுத்துங்கள். இனி வாழுப் போகிற நாட்களை எப்படி சந்தோஷத் துடனும், உற்சாகத்துடனும் நகர்த்தலாம் என யோசி யுங்கள். உங்களைப் பற்றிய உங்கள் பார்வையும் சிந்தனையும் மாறினால்தான் மற்ற எல்லாம் சாத்தியம்.

இப்போதைக்கு உங்களுக்குத் தேவை உங்கள் மன உளைச்சலுக்கான சிகிச்சை. அதிலிருந்து வெளியே வந்தால்தான், வாழ்க்கையை வேறு மாதி ரிப் பார்க்க முடியும். அதுவரை எந்த உணர்வு களுக்கும் இடம் கொடுக்காமல், காதல், கல்யாணம் என எல்லாவற்றையும் தள்ளிப் போடுங்கள்.

எழுத்து வடிவம்: ஆர்.வைதேகி